

பொருளடக்கம்

	பத்தி	பக்கம்
முகவுரை		vii
மாநில நிதிநிலை தணிக்கை அறிக்கையின் அடிப்படை மற்றும் அணுகுமுறை		ix
தணிக்கை குறிப்புகளின் சுருக்கம்		xiii
அத்தியாயம் I - மாநில நிதி நிலை பற்றிய கண்ணோட்டம்		
தமிழ்நாடு மாநிலம் பற்றிய விவரங்கள்	1.1	1
தமிழ்நாடு மாநில மக்கட் தொகை குறித்த விவரங்கள்	1.1.1	1
மாநிலத்தின் பொருளாதாரம்	1.1.2	2
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானம்	1.1.2.1	2
GSVA-க்கு துறைசார் பங்களிப்பு	1.1.2.2	4
நிதிகளின் மீதான பார்வை	1.1.3	6
நிதிகளின் ஆதாரம் மற்றும் பயன்பாடு	1.1.4	8
அரசாங்கத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய சுருக்கம்	1.1.5	8
மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதி	1.2	10
வருவாய் வரவுகள்	1.2.1	10
மூலதன வரவுகள்	1.2.2	26
நிதி ஆணைய கணிப்புகள் மற்றும் உள்ளபடியான செலவுகள்	1.2.3	27
செலவினம்	1.2.4	28
வருவாய் செலவினம்	1.2.4.1	32
மூலதனச் செலவினம்	1.2.4.2	40
எதிர்பாரா செலவு நிதி	1.3	45
பொதுக் கணக்கு	1.4	46
பொதுக் கணக்கின் நிகர இருப்புகள்	1.4.1	46
சேம நிதிகள்	1.4.2	47
ரொக்க இருப்புகள்	1.4.3	48
நிதி நிலைத்தன்மை	1.5	50
கடன் மற்றும் பிற பொறுப்பு மேலாண்மை	1.5.1	51

	பத்தி	பக்கம்
பொறுப்பு விவரக்குறிப்பு: கூறுகள்	1.5.1.1	52
கடன் பெற்ற நிதிகளின் பயன்பாடு	1.5.1.2	54
கடன் விவரக்குறிப்பு: முதிர்வு மற்றும் திருப்பிச் செலுத்துதல்	1.5.1.3	56
நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் முறை	1.5.1.4	56
தணிக்கைக்குப் பிந்தைய பற்றாக்குறை குறிகாட்டிகள்	1.5.2	57
நிதி இருப்பு: பற்றாக்குறை மற்றும் மொத்த கடனுக்கான இலக்குகளை அடைதல்	1.5.3	58
மாநிலத்தின் முக்கிய நிதி குறியீடுகளை அனைத்து மாநிலங்களின் மொத்த நிதி குறியீடுகளுடன் ஒப்பிடுதல்	1.5.4	61
கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு	1.5.5	63
உத்தரவாதங்களின் நிலை - எதிர்பாரா பொறுப்புகள்	1.5.6	66
நிதி நிலைத்தன்மைக்கான பாதை	1.5.7	67
மாநிலத்தின் வருவாயை மேம்படுத்துதல்	1.5.7.1	68
செலவின பிரிவில் உள்ள சிக்கல்கள்	1.5.7.2	70
செலவின முன்னுரிமைகள்	1.5.7.3	74
முடிவுரை	1.6	76
பரிந்துரைகள்	1.7	77
அத்தியாயம் II - வரவு செலவு திட்ட மேலாண்மை		
வரவு செலவு திட்ட செயல்முறை	2.1	79
வரவு செலவுத் திட்ட முன் கணிப்பு மற்றும் எதிர்பார்ப்பிற்கும் மற்றும் உள்ளபடியானதற்கும் இடையிலான இடைவெளி	2.2	80
வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்களின் கூறுகள்/சேவைகள் வாரியான பகுப்பாய்வு	2.2.1	82
வரவு செலவு திட்ட துல்லியத்தன்மை	2.3	83
நிதியொதுக்கக் கணக்குகள்	2.4	85
வரவு செலவு திட்டம் மற்றும் கணக்கியல் செயல்முறை	2.5	85
சட்டப்படியான அதிகாரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள்	2.5.1	85
அதிகப்படியான செலவினம் மற்றும் அதை முறைப்படுத்துதல்	2.5.2	87
சில மானியங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அதிகப்படியான செலவினம்	2.5.2.1	88

	பத்தி	பக்கம்
தேவையற்ற துணை மானியங்கள்	2.5.3	91
ஆராயாது மேற்கொள்ளப்பட்ட மறுநிதியொதுக்கம்	2.5.4	91
செலவிடப்படாத தொகை மற்றும் ஒப்படைக்கப்பட்ட நிதியொதுக்கம் மற்றும்/அல்லது பெருமளவிலான சேமிப்புகள்/ஒப்படைப்புகள்	2.5.5	91
வருவாய் செலவினத்திற்கும் மூலதன செலவினத்திற்கும் இடையிலான தவறான வகைப்பாடு	2.5.6	97
வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கை முடிவுகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உள்ளபடியான நிதி ஒதுக்கீடு	2.5.7	97
காலாண்டு செலவு வரம்பைப் பின்பற்றாதது	2.5.8	98
மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதியுதவி திட்டங்களை (CSS) செயல்படுத்துதல்	2.6	101
ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை - மத்திய மற்றும் மாநில பங்குகளை மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு மாற்றுதல்	2.6.1	101
தேர்ந்தெடுக்கப்பட்ட மானியங்களின் விரிவான மதிப்பாய்வில் கவனிக்கப்பட்ட பிற சிக்கல்கள்	2.6.2	103
சிறு தலைப்பு - 911ன் கீழ் மீட்புகள் - முந்தைய ஆண்டுகளின் அதிகமாக செலுத்தப்பட்ட செலவிடப்படாத நிலுவைகளின் மீட்புகள்	2.6.3	103
எதிர்பாரா செலவு நிதி	2.7	105
எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணங்கள்	2.7.1	105
பிற சிக்கல்கள்	2.8	107
“99 – இதர” என்ற விரிவான தலைப்பின் செயல்பாடு மற்றும் அனுமதிக்கப்படாத மறுஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்படாத மறு கையகப்படுத்தல்	2.8.1	107
முடிவுரை	2.9	108
நல்ல நடைமுறைகள்	2.10	109
பரிந்துரைகள்	2.11	109
அத்தியாயம் III - நிதிநிலை அறிக்கையிடல் நடைமுறை		
அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள்/ அமைப்புகளின் மூலம் பெறப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்கள்	3.1	111
அரசாங்கத்தின் விடுவிக்கப்படாத பொறுப்புகள்	3.2	115

	பத்தி	பக்கம்
விடுவிக்கப்படாத வட்டி பொறுப்பு	3.2.1	115
வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கான குறுகிய காலப் பங்களிப்பு	3.2.2	116
தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை நிதி	3.2.3	117
மாநில கனிம மேம்பாட்டு நிதி / மாநில கனிம ஆய்வு அறக்கட்டளை	3.2.4	117
பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான நேர்வுகளின் நிலுவை	3.2.5	117
DDOக்களின் வங்கிக் கணக்குகளில் செலவிடப்படாமல் இருக்கும் நிதிகள்	3.3	118
பயன்பாட்டுச் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதில் தாமதம்	3.4	119
சரிசெய்யப்படாத தற்காலிக முன்பணங்கள்	3.5	120
தனிநபர் வைப்பு கணக்குகள்	3.6	122
சிறு தலைப்பு 800 இன் செயல்பாடு	3.7	123
அனாமத்து மற்றும் கடன்கள், வைப்புகள் மற்றும் DDR ஆகிய தலைப்புகளின் கீழ் நிலுவையில் உள்ள இருப்பு	3.8	124
துறை சார்ந்த புள்ளிவிவரங்களை ஒத்திசைவு செய்தல்	3.9	125
ரொக்க இருப்புகளை ஒத்திசைவு செய்தல்	3.10	127
அரசாங்கத்திற்கு வைப்புத்தொகைகள் வரவு வைக்கப்படவில்லை	3.11	128
கணக்கியல் தரநிலைகளுடன் இணங்குதல்	3.12	128
தன்னாட்சி அமைப்புகளின் கணக்குகளை சமர்ப்பித்தல்	3.13	129
தமிழ்நாட்டில் உள்ள DISCOM நிறுவனங்களின் செயல்திறன்	3.14	130
முறைகேடுகள், இழப்புகள், திருட்டுகள் முதலியன	3.15	134
மாநில நிதி தணிக்கை அறிக்கை மீதான தொடர் நடவடிக்கை	3.16	135
மாநில நிதித் தணிக்கை அறிக்கைகள் குறித்து பொதுக் கணக்குக் குழுவின் (PAC) விவாதம்	3.16.1	135
துறைகளிடம் நிலுவையில் உள்ள நடவடிக்கை குறிப்புகள் (ATNகள்)	3.16.2	135
முடிவுரை	3.17	136
பரிந்துரைகள்	3.18	136

இணைப்புகள்

இணைப்பு எண்	பொருள்	பார்வைக்கான பத்திகள்	பக்கம்
1.1	மாநில அரசாங்கத்தின் நிதிநிலை குறித்த காலத்தொடர் தரவுகள்	1.1.3	139
1.2	2024-25ஆம் ஆண்டிற்கான வரவுகள் மற்றும் செலவினங்களின் சுருக்கம்	1.1.4, 1.2.4.1 அ, 1.2.4.2 அ	143
1.3	31 மார்ச் 2025 நிலவரப்படி தமிழ்நாடு அரசின் நிதிநிலைச் சுருக்கம்	1.1.5	146
2.1	துணை ஒதுக்கீடு (ஒவ்வொரு வழக்கிலும் ₹3 கோடி அல்லது அதற்கு மேல்) தேவையற்றதாக நிரூபிக்கப்பட்ட நேர்வுகள்	2.5.3	148
2.2	துணை ஒதுக்கீடு (ஒவ்வொரு நேர்விலும் ₹3 கோடி அல்லது அதற்கு மேல்) அதிகமாக இருந்ததாக நிரூபிக்கப்பட்ட நேர்வுகள்	2.5.3	150
2.3	2024-25ஆம் ஆண்டின் தேவையற்ற/பற்றாக்குறையான நிதி மறுஒதுக்கீடு (₹3 கோடிக்கு மேல்)	2.5.4	152
2.4	2024-25 நிதியாண்டில், ஒப்படைப்புக்கு பிறகும் ₹3 கோடிக்கும் அதிகமாக பயன்படுத்தப்படாத நிதி உள்ள மானியங்கள்	2.5.5	153
2.5	2022-23 முதல் 2024-25 வரை நிலையான சேமிப்பு (₹ 3 கோடிக்கு மேல்) கொண்ட மானியங்கள்	2.5.5	154
2.6	2024-25 ஆம் ஆண்டில் மானிய வாரியான வரவு-செலவு மற்றும் சேமிப்பின் பயன்பாடுகளின் விழுக்காடு	2.5.5	156
2.7	மார்ச் 2025ன் கடைசி நாளில் ₹3 கோடிக்கு மேல் நிதியை ஒப்படைத்தல்	2.5.5	160
2.8	2024-25ஆம் ஆண்டில் ₹100 கோடிக்கும் அதிகமான தொகையை ஒப்படைத்தல்	2.5.5	164
2.9	வரவு-செலவு திட்ட ஒதுக்கீடு ₹100 கோடிக்கு மேல் இருந்து, எந்த செலவும் செய்யப்படாததால் 2024-25 ஆம் ஆண்டில் 100 சதவீத சேமிப்பு ஏற்படுத்தல்	2.5.5	170
2.10	2024-25 நிதியாண்டிற்கான வருவாய் மற்றும் மூலதனச் செலவினங்களின் தவறான வகைப்பாடு	2.5.6	173

இணைப்பு எண்	பொருள்	பார்வைக்கான பத்திகள்	பக்கம்
2.11	மார்ச் 2025இல் முழு செலவினமும் மேற்கொள்ளப்பட்ட துணைத் தலைப்புகள்	2.5.8	174
2.12	2024-25 ஆம் ஆண்டில் அனைத்து மானியங்களுக்கான காலாண்டு வாரியான செலவினங்கள்	2.5.8	191
2.13	“99 - இதர செலவுகள்” என்ற விரிவான தலைப்பின் கீழ், அரசாங்கச் செயலாளர்களுக்கு வழங்கப்படும் எதிர்பாராத செலவுகளுக்கான மானியங்கள்	2.8.1	197
3.1	மார்ச் 31, 2025 நிலவரப்படி தன்னாட்சி அமைப்புகளின் நிலுவையில் உள்ள கணக்குகள்	3.13	199
3.2	நிலுவையில் உள்ள முறைகேடு, இழப்புகள், திருட்டு போன்ற வழக்குகளின் விவரங்கள்	3.15	204
	இவ்வறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் மற்றும் சொற்சுருக்கங்களுக்கான விளக்கம்	-	205